

# குழிப் பணியாரம் - இனிப்பு

## தேவையான பொருட்கள்

- பு.அரிசி - 2 ஆழாக்கு (400 மி.லி.)  
வெந்தயம் - 4 or 5 ஸ்பூன்  
கருப்பட்டி - 1/4 ஆழாக்கு (50 மி.லி.)

## செய்முறை

அரிசியையும் வெந்தயத்தையும் முதல் நாளில் கலந்து ஊறவைத்து, நன்கு கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மறுநாள் கருப்பட்டியை நைசாக தட்டி தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்த பின் வடிகட்டி மாவில் விட்டு கட்டி இல்லாமல் கரைத்துக் கொண்டு கொஞ்சம் தேங்காய் பூ, மற்றும் உப்பு சேர்த்து மாவைக் தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

குழிப் பணியாரச் சட்டியில் எல்லாக் குழிகளிலும் மாவை ஊற்றி, பணியாரத்தை திருப்பி விட்டு எண்ணெய் விட்டு எடுக்கவும்.